27th July 1962]

SRI C. CHIRANJEEVALU NAIDU: May I know whether there is any proposal to amend the Act so as to permit the local authorities to open branch libraries where the high schools are located and where the population is less than 5,000?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: I have already answered that question some time back. The question of amending the Libraries Act has been under consideration of the Government.

Political sufferers (Kanyakumari district)

* 728 *Q.*—SRI M. WILLIAM: Will the Hon. the Minister for Finance be pleased to state—

(*a*) whether the Government have received any memorandum from the political sufferers in regard to adding the Tamil areas of erstwhile Travancore-Cochin State with Madras; and

(*b*) if so, the action taken thereon?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: (*a*) & (*b*) It is not possible to say at this distance of time, after the lapse of 5½ years from the actual merger of the areas, whether the Government had received a memorandum from the "Political Sufferers" in the matter.

வேலையற்ற விவசாயிகளுக்கு வேலை தரும் திட்டம்

* 729. கேள்வி.—திரு. முனு ஆதி: கனம் முதல் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா--

(அ) செங்கல்பட்டு மாவட்டத்தில், கடம்பத்தூரில் வேலையற்ற விவசாயிகளுக்கு வேலை தருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பைலட் பிராஜக்ட் வெற்றிகரமாக நடைபெறுகிறதா?

(இ) இதுவரை எத்தனை விவசாயிகளுக்கு வேலை தரப்பட்டது?

(உ) எத்தனை இடங்களில் இத்தகைய திட்டம் அமுலிலிருக்கிறது?

(எ) மேலும் எத்தனை இடங்களில் இந்தத் திட்டத்தை விஸ்தரிக்க உத்தேசம்?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: (அ) The Pilot Project Scheme started in the Kadambathur Block in 1961–62 for the utilization of idle manpower is not being continued during the current year;

(இ) Fifty agriculturists were given employment for ninety days each under the idle manpower scheme;

(உ None, Sir.

(எ) It has been decided not to extend the Pilot Preject Scheme implemented in 1961–62, as taking up of the Soil Conservation Measures will be the future pattern of the scheme under the rural works programme for the utilization of idle manpower.